

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr.P.C.)

(கு.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

1. District : *Chenpalattu* PS: *VE AC* Year: *2022* FIR No.: *01/AC/2022/CP* Date: *15.09.2022*
மாவட்டம் காவல்நிலையம் ஆண்டு முத.அ. எண் நாள்
2. (i) Act சட்டம்: *The Prevention of Corruption Act 1988* Sections பிரிவுகள்: *7(a)* at *12.45 hrs*
(ii) Act சட்டம்: *(as amended in 2018)* Sections பிரிவுகள்:
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : *15.09.2022* Date to :
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை
Time Period : Time from : *10.30 hrs* Time to :
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
(b) Information Received at PS. Date : *15.09.2022* Time : *11.45 hrs*
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்
(c) General Diary Reference : Entry No(s) *15.09.2022* Time :
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம் *11.45 hrs to 12.45 hrs.*
4. Type of Information : *Written* .
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக
5. Place of Occurrence (a) Direction and Distance from PS: *4.5 kms South*
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்
Beat Number : (b) Address : *Block Development office, Chithamoor.*
முறைக் காவல் எண் முகவரி
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant / Informant (a) Name : *Tml. R. Mathiamhapi* (b) Father's / Husband's Name : *Ramesh*
குற்றமுறையிட்டாளர் / தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : *26 Years* (d) Nationality : *Indian* (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடிவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : *House wife* (g) Address : *No 1/14, Vinayapari Koil Street, Vennangupattur Village, Kollaikadu Post, cheyyur Taluk, Chenpalattu Dt.*
தொழில் முகவரி
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்) *Tml. Piyari Begum, Rural welfare officer, O/o the Block Development office, Chithamoor.*
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்
— No Delay —

9. Particulars of properties stolen / Involved (Attach separate sheet if necessary)
கனவாலப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

Demanded Rs 1,500/-

10. Total value of properties stolen / involved :
கனவாலப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. If any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு என ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் கருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

- NIL -
- NIL -

Separate sheet Attached

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Dy. Supdt of Police Rank of Police to take up the investigation / Refused Investigation / transferred to PS..... on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்பட்டது / பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதலா. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

H. Matin 15.09.2022

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாள், நேரமும்

Name: பெயர் A. J. Immanuel Unara Sekar
Rank: நிலை Deputy Superintendant of Police
Vigilance & Anti Corruption
Changaljattu

15.09.2022 at 1535 hrs

(FIR in Chengalpet V&AC, Cr.No.01/AC/2022/CPT, continue...)

பணிநிறைவுப்படி கிறகு: நான் இன்று 15.9.2022 காலை 11.45 மணியளவில் செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஆஜரில் இருந்தபோது திருமதி.R.மதியழகி, வயது-26, க/பெ. G.ரமேஷ், எண்.1/14, விநாயகர் கோயில் தெரு, வெண்ணாங்குப்பட்டு, கோட்டைக்காடு அஞ்சல், செய்யூர் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம்-603304 என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் மனுவின் விவரம் பின்வருமாறு, பெற்றுநர் காவல் துணை கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை, செங்கல்பட்டு மாவட்டம், அய்யா, நான் வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் எனது, குடும்பத்துடன் வசித்து வருகின்றேன். நான் DIPLOMA NURSING வரை படித்துள்ளேன். எனது கணவர் புதுச்சேரியில் உள்ள, ஒரு நகை கடையில் வேலை செய்து வருகிறார். எனக்கு 17.05.2020-ந்தேதி திவ்ய ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 11.01.2022-ந்தேதி லக்ஷ்ணா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் பிறந்ததால் இனிமேல் குழந்தை வேண்டாம் என நானும் எனது கணவரும் கலந்து யோசித்து கடந்த 11.02.2022-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை புதுச்சேரியில் கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொண்டேன். அவ்வாறு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை செய்து கொண்டால் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்-2ன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000/- வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ரூ.50,000/- கிடைக்கும் என எங்களது ஊரில் உள்ளவர்கள் கூறினர். அதன்படி எனது கணவர் கடந்த 01.09.2022-ந்தேதி செய்யூர் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த இ.சேவை மையத்தில் ரூ.120/- பணம் செலுத்தி அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பத்தை கம்பியூட்டரில் பதிவேற்றினார். பின்பு அவர்கள் கொடுத்த ஒப்புக்கை சீட்டு எடுத்துக் கொண்டு சித்தாழார் BDO ஆபிசில் உள்ள கிராம நல அலுவலர் திருமதி.பியாரி பேசும் என்பவரை சென்று பார்த்துள்ளார். அவர்கள் இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எனது கணவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு கொடிநாள் இரசீதுக்கு ரூ.100/- கேட்டார்கள் எனது கணவர் கொடுத்த ரூ.100/-க்கு கொடிநாள் இரசீது கொடுத்தார்கள். பின்னர் எனது கணவரிடம் இந்த விண்ணப்பத்தை நாங்கள் பரிந்துரை செய்து உயர் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் அதற்கு நீ எனக்கு ரூ.3000/- தரவேண்டும் என கேட்டார்கள். அதற்கு எனது கணவர் அந்த ரூ.3000/-க்கு ரசீது தருவீர்களா என கேட்டார். அதற்கு அந்த அம்மா கோபமாக ரசீது கேட்க்கிறியா ரசீது எப்படி கொடுப்பாங்க இது உனது விண்ணப்பத்தை சிபாரிசு செய்ய எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் என கூறினார்கள். எனது கணவர் ரசீது கொடுத்தால் மட்டும் பணம் தருகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டார். பின்னர் 2 நாள் கழித்து கிராம நல அலுவலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு என்ன உனது கணவர் ரசீது எல்லாம் கேட்கிறார் பணம் கொடுக்கும் வரை உனது விண்ணப்பம் அப்படியேதான் இருக்கும் என கூறினார். நான்

(FIR in Chengalpet V&AC, Cr.No.01/AC/2022/CPT, continue...)

அந்த அம்மாவிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள் நாங்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம் எங்களிடம் பணம் இல்லாததால் தான் அப்படி எனது கணவர் சொன்னார் என்று கூறினேன். அதற்கு கிராம நல அலுவலர் என்னிடம் சரி உனக்காக ரூ.1000/- குறைத்துக் கொள்கிறேன் ரூ.2000/- எடுத்துக் வந்து விடு என கூறினார். நான் எனது கணவரிடம் கேட்டதற்கு யோசித்து செல்கிறேன் என கூறினார். எனக்கும் எனது கணவருக்கும் அரசு வேலையை செய்ய இந்த அம்மாவிற்கு லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால் நேற்று இரவு நான் எனது கணவரிடம் காலையில் என்னை சித்தாழிர் BDO ஆபீசிற்கு என்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டேன். நான் நம்மிடம் பணம் இல்லாததை அவர்களிடம் பேசி கெஞ்சி கேட்கிறேன் என கூறினேன். அதன்படி இன்று 15.09.2022-ந்தேதி காலை 10:20AM மணிக்கு சித்தாழிர் BDO அலுவலகத்திற்கு சென்றேன் அங்கு 10:30AM மணியளவில் கிராம நல அலுவலர் அவர்களை பார்த்து அம்மா தங்களால் பணத்தை ரெடி செய்ய முடியவில்லை எப்படியாவது எங்களது விண்ணப்பத்தை பரிந்துரை செய்யுங்கள் என கெஞ்சினேன். அதற்கு அவர்கள் உன்னிடம் பணம் இல்லை என்பதற்காக சுமார் வேலை செய்ய முடியாது நீ கேட்டதற்காக ரூ.500/- குறைத்துக்கொண்டு ரூ.1500/- எடுத்துக் கொண்டு வா இன்று மாலைக்குள் அந்த பணத்தை கொடுத்து விடு என கூறினார்கள். நான் அங்கிருந்து வந்து வெளியில் நின்று கொண்டிருந்த எனது கணவரிடம் கூறினேன். அவர் மேற்படி லஞ்ச பணம் ரூ.1500/- கொடுக்க விருப்பம் இல்லாததால் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கலாம் என்று கூறினார். அதனால் நாங்கள் நேரடியாக வந்து தங்களிடம் இந்த புகார் மனுவை கொடுக்கிறேன். இந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, (Sd.xxx)

R.Mathiazhagi, 15.09.2022.

Honoured Sir,

Received the complaint from Tmt.Mathiazhagi, Age-26, W/o. Ramesh, No.1/14, Vinayagar Koil Street, Vennagaupattu Village, Kottaikadu Post, Cheyyur Taluk, Chengalpattu District on 15.09.2022 at 1145 hrs and after getting proper permission from DVAC on this complaint enquiry conducted in a discreet manner. Based on the outcome of the discreet enquiry, there is no enmity, genuineness of the complaint and the reputation of the accused is also verified. Since, there is prima-facie made out to register FIR on said complaint against accused Tmt.Piyari Begum, Rural Welfare Officer, O/o the Block

(FIR in Chengalpet V&AC, Cr.No.01/AC/2022/CPT, continue...)

Development Office, Chithamoor. Hence, I registered a case in Chengalpet V&AC, Cr.No.01/AC/2022/CPT u/s 7(a) of the Prevention of Corruption Act-1988 (as Amended in 2018) on today 15.09.2022 at about 12.45 hrs. The original FIR along with complaint sent to Hon'ble Chief Judicial Magistrate Cum Special Judge, Chengalpet and other copies sent to officers concerned and took up investigation.

15/9/22
Dy. Supdt of Police.
V&AC, Chengalpet.